



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள்: 26.09.2019 (முற்பகல்)

முன்னிலை

திரு ச. த. தமிழ்குமார், பி.ஏ., பி.எல்.,
மாநில தகவல் ஆணையர்

வழக்கு எண்.SA5557/F/2019

திரு P. ராமச்சந்திரன்

... மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/

செயற்பொறியாளர்,

இயக்குதலும் காத்தலும்,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,

ஸ்ரீரங்கம், திருச்சி - 620 006.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	08.11.2018
முதல் மேல்முறையீட்டு நாள் - பிரிவு 19(1)	05.03.2019
மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனு - பிரிவு 19(3)	14.06.2019

ஆணை

இன்று (26.09.2019) இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மனுதாரர் திரு P. ராமச்சந்திரன் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக திருமதி R.சந்திரகலா, செயற்பொறியாளர்/இயக்குதலும் காத்தலும், திருவரங்கம் ஆகியோர் ஆஜரானார்கள்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் 08.11.2018 தேதியிட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், தான் மேற்படி விலாசத்தில் வசித்து வருவதாகவும், திருச்சிராப்பள்ளி மாநகரம், ஸ்ரீரங்கம், கீழாடையவளஞ்சான் தெரு, கதவு எண்.127-ல் வசித்து வரும் (லேட்) நாராயண கோனார் மகன் N.மருதை கோனார் என்பவர் தான் வசித்து வரும் மேற்படி விலாசம் கொண்ட வீட்டிற்கு புதிய மின் இணைப்பு வேண்டி தங்கள் அலுவலகத்தில் விண்ணப்பித்து புதிய மின் இணைப்பை பெற்றுள்ளதாகவும், அவர் மனு

செய்யும்போது இணைத்து அனுப்பிய ஆவணங்களின் நகல் தகவலாக வழங்க கேட்டு, பொதுத் தகவல் அலுவலர், தமிழ்நாடு மின்சார வாரியம், ஸ்ரீரங்கம், திருச்சி என விலாசமிட்டு விண்ணப்பித்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலர் 13.02.2019 தேதியிட்டு பொதுத் தகவல் அலுவலர், சம்பந்தப்பட்ட நபரிடம் தகவல் பெறும் உரிமைச் சட்ட பிரிவு 11ன் படி கருத்து கோரப்பட்டதாகவும், ஆனால் அவர் தகவல் வழங்க ஒப்புதல் வழங்கவில்லை என்றும், அதனால் தகவல் வழங்க இயலவில்லை எனவும் தகவல் வழங்கியுள்ளார். பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கவில்லை என்றும், தான் கோரிய உரிய தகவல் வழங்கக் கேட்டும், 05.03.2019 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலரும் தகவல் வழங்கவில்லை என தெரிவித்தும், தான் கோரிய தகவல் பெற்று வழங்கவும் கேட்டு, பிரிவு 19(3)ன் கீழ் 14.06.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளர் தாக்கல் செய்த இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டாளர் கோரிய தகவல் தொடர்பாக வழங்குவதாகத் தெரிவித்து, ஆணையத்தின் முன்பு நேரில் மேல்முறையீட்டாளருக்கு வழங்கினார். ஆணையம் அதனை பதிவு செய்கிறது.

5. விசாரணையின்போது ஆஜரான மேல்முறையீட்டாளரும் தகவல் பெற்றுக்கொண்டதாக ஆணையத்தின் முன்பு ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில், இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லை என ஆணையம் முடிவு செய்து, இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/- ச.த. தமிழ்குமார்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA5557/F/2019

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
செயற்பொறியாளர்,
இயக்குதலும் காத்தலும்,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,
ஸ்ரீரங்கம், திருச்சி - 620 006.

மனுதாரர்/ மேல்முறையீட்டாளர்

திரு P. ராமச்சந்திரன்,
த/பெ.பரிமணகோனார்,
எண்.91/106, கீழஅடையவளஞ்சான் தெரு,
ஸ்ரீரங்கம், திருச்சி - 620 006.

Copy to: Judgement File/ Spare/ AM/PS - 031019